

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு
வழிவகுக்கும் வகையில் MSMED சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026, ஆகஸ்ட் 3, 2026 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7, 2026 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் (MSMED சட்டம்) 2006-ல் அறிவிக்கப்பட்டு, இயற்றப்பட்டு 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளின் தோற்றம் மற்றும் மாறிவரும் சட்டச் சூழல் ஆகியவற்றின் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) துறையில் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, MSME-களின் வளர்ச்சியை எளிதாக்கும் வகையில் MSMED சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. உதயம் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட MSME-களின் எண்ணிக்கை 01.04.2023 அன்று 1.65 கோடியாக இருந்தது, தற்போது 9.16 கோடியாக அதிகரித்துள்ளது. MSME துறை 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் இது இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சியை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், குற்றமற்றதாக்குவதன் மூலம் வணிகத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும், MSME-களை ஊக்குவிப்பதற்கான நிறுவன வழிமுறைகளை வழங்குவதற்கும், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தாமதமான பணப்பரிவர்த்தனைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் MSMED சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

MSMED சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- i. **மாறிவரும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) குழலுக்கு ஏற்ப சட்டத்தை சீரமைக்கும் வகையில்:** "ஆலை/இயந்திரங்களில் முதலீடு" மற்றும் "புரள்வு" ஆகிய இரட்டை அளவுகோல்களின் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) வகைப்பாடு சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME)- டிஜிட்டல், இலவச மற்றும் தன்னார்வப் பதிவுத் தளமாக உதயம் பதிவு இணையதளத்திற்கு நிரந்தர அங்கீகாரத்தை வழங்குகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) பதிவு தன்னார்வமானது.
- ii. **குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான (MSEs) நிலுவைக் கட்டணங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் நடைமுறையை வலுப்படுத்தவும், நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமல்படுத்துவதை உறுதி செய்யவும்:** குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தங்களது தகராறுகளை உரிய நேரத்திலும், குறைந்த செலவிலும் தீர்த்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, இந்தத் திருத்தம் இணையவழித் தகராறு தீர்வு முறைக்கு வழிவகை செய்கிறது. ஒரு தீர்ப்பு, விருது அல்லது உத்தரவை ரத்து செய்வதற்கான மனு ஆறு மாதங்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால், குறு மற்றும் சிறு நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் குறைந்தபட்சம் ஐம்பது சதவீதத்தையாவது செலுத்துமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும் என இது வலியுறுத்துகிறது.
- iii. **காலதாமதமான கட்டணம் தொடர்பான சர்ச்சைகளை விரைவாகத் தீர்ப்பதை உறுதிசெய்ய:** இந்தத் திருத்தம், காலதாமதமான கட்டணம் தொடர்பான சர்ச்சைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான காலக்கெடுவை அறிமுகப்படுத்துகிறது. திருத்தப்பட்ட விதிகளின்படி, சேவை மையங்கள் (MSEFC) அல்லது மத்தியஸ்த சேவை வழங்குநர், முதல் ஆஜருக்காக நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் மத்தியஸ்தத்தை முடிக்க வேண்டும். அதன்பிறகு, மத்தியஸ்தம் முடிவடைந்த தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் சேவை மையங்கள் (MSEFC) அந்த விஷயத்தை நடுவர் தீர்ப்புக்குப் பரிந்துரைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, சேவை மையங்கள் (MSEFC) அல்லது மாற்றுத் தகராறு தீர்வு சேவைகளை வழங்கும் ஏதேனும் நிறுவனம் அல்லது மையம், வாதங்கள் முடிவடைந்த தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் தீர்ப்பை வழங்க வேண்டும்.
- iv. **நிலுவைத் தொகைகளை வசூலிப்பதை வலுப்படுத்த:** திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், 'சேவை மையம்' (Facilitation Council) மூலமாகவோ, அல்லது ஒரு மத்தியஸ்த சேவை வழங்குநர் மூலமாகவோ அல்லது பிரிவு 18-இன் கீழ் உள்ள வேறு ஏதேனும் மாற்றுத் தகராறு தீர்வு நிறுவனம் மூலமாகவோ செய்யப்படும் எந்தவொரு மத்தியஸ்தத் தீர்வு ஒப்பந்தம் அல்லது நடுவர் தீர்ப்பையும், வாங்குபவரின் சொத்துக்கள் அமைந்துள்ள அதிகார வரம்பில் உள்ள

மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர் அல்லது அறிவிக்கப்பட்ட வேறு ஏதேனும் அதிகாரி மூலமாக 'நில வருவாய்ப் பாக்கியாக வசூலிக்கலாம்.

V. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) விரைவான பணம் செலுத்துதலை எளிதாக்க: அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் (CPSEs), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து (MSMEs) பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்வதற்கான விலைப்பட்டியல் தீர்வினை, வர்த்தகப் பெறுதல்கள் தள்ளுபடி அமைப்புத் தளம் (TReDS) மூலம் மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தம், மாநிலங்கள் தங்கள் பொதுத்துறை நிறுவனங்களை TReDS மூலம் விலைப்பட்டியல் தீர்வினைப் பயன்படுத்தத் தூண்டுவதற்கான ஒரு வழிமுறையையும் வழங்குகிறது. TReDS, MSMEs-களுக்கு கூடுதல் பணப்புழக்கத்தை வழங்குவதற்கும், சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதற்கும் ஒரு நிறுவனத் தளமாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. TReDS-இல் விலைப்பட்டியல் தள்ளுபடியின் அளவு 2022-23-இல் ரூ. 40,000 கோடியிலிருந்து 2025-26-இல் ரூ. 3.47 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் விலைப்பட்டியல் தீர்வினை கட்டாயமாக இந்தத் தளத்தின் மூலம் மேற்கொள்வது, MSMEs-களின் பணம் செலுத்தும் சிக்கல்களை மேலும் குறைக்கும்.

vi. நெகிழ்வுத்தன்மையை அறிமுகப்படுத்தவும், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சேவை செய்யும் மன்றத்தின் (MSEFC) அமைப்பைத் தீர்மானிக்க மாநிலங்களுக்கு ஏதுவான வழிமுறைகளை உருவாக்கி, அதன் மூலம் கூடுதல் சேவை மையங்களை (MSEFC) அமைக்கவும்: குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைகள் தொடர்பான தகராறுகளை விரைவாகத் தீர்ப்பதற்காக, மாநில அரசுகள் பல சேவை மையங்களை (MSEFC) நிறுவ வழிவகை செய்யும் வகையில், சேவை மையங்களின் (MSEFC) கட்டமைப்பு முறை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திருத்தம் பல சேவை மையங்களுக்கான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.

vii. வணிகம் செய்வதை எளிதாக்குவதை மேம்படுத்தவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) குழுவில் நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறைகளைக் கொண்டுவரவும்: இந்தத் திருத்தம் குற்றவியல் நடவடிக்கைகளை நீக்கி, குற்றத்தீர்ப்பின் அடிப்படையில் விதிக்கப்படும் அபராதங்களுக்குப் பதிலாக, மீறலின் தன்மைக்கேற்ப மாறுபடும் சிவில் அபராதங்களை (graded civil penalties) அறிமுகப்படுத்துகிறது.

முன்னதாக, சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டத்தின் (MSMED) கீழ், பதிவு செய்யத் தவறுவது அல்லது தகவல்களை வழங்காதது ஆகியவற்றுக்குக் குற்றத்தீர்ப்பு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது, திருத்தப்பட்ட விதிகளின்படி, இத்தகைய செயல்களுக்கான தண்டனை நடைமுறைகள் குற்றவியல் தன்மையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்களை அளிக்கும் பட்சத்தில், முதல் முறை எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்படும்; இரண்டாவது மற்றும் அதற்குப் பிந்தைய முறைகளில் அபராதம் விதிக்கப்படும். கொள்முதல் செய்பவர்கள் தங்கள் ஆண்டு கணக்குகளில் வட்டியுடன் கூடிய நிலுவைத் தொகையைத் தெரிவிக்கத் தவறினால் விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பு மற்றும் அபராதத்திற்குப் பதிலாக, இப்போது முதல் முறை எச்சரிக்கையும், இரண்டாவது முறை அபராதமும், மூன்றாவது மற்றும் அதற்குப் பிந்தைய முறைகளில் அபராதமும் விதிக்கப்படும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொழில் செய்வதை எளிதாக்குவதோடு, நம்பிக்கையின் அடிப்படையிலான ஒழுங்குமுறைச் சூழலையும் வளர்க்கிறது.

இந்தத் திருத்தங்கள் „' Viksit Bharat @2047'தொலைநோக்குப் பார்வைக்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு, ஒரு துடிப்பான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையே திறவுகோலாகும். MSMED சட்டத்தின் இந்தத் திருத்தம், நிறுவனங்களை முறைப்படுத்துவதை ஊக்குவிப்பதோடு, MSME-க்களை மேம்படுத்துவதற்கான ஒரு பாதையை வழங்கி, அவற்றை வளர்ச்சியின் முன்னோடிகளாக மாற வழிவகுக்கும். மேலும், இது தொழில் செய்வதை எளிதாக்குவதோடு, விதிமுறைகளுக்கு இணங்குவதையும் ஊக்குவிக்கும்.